பேட்டவாய்த்தலையிலுள்ள பயணியர் விடுதி

*213 வினா—திரு. பெ. சௌந்தரபாண்டியன்: மாண்புமிகு பொதுப் பணித் துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) திருச்சி வட்டம், பேட்டவாய்த்தலையிலுள்ள பயணியர் விடுதியைப் புதுப்பிக்கும் செயற்குறிப்பு ஏதேனும் அரசின் பரிசீலனையில் உள்ளதா?

(இ) ஆம் எனில், தற்போது எந்த நிலையில் உள்ளது?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா: (அ) & (இ) திருச்சி மாவட்டம் பேட்டவாய்த்தலை ஆய்வு மாளிகையை சிறப்புப் பழுது பார்ப்பதற்காக ரூ. 8,400-க்கு மதிப்பீடு ஒப்புதல் அளிக்கப்பட்டு வேலை முடிவடைந்து விட்டது. மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ. 9,700 மதிப்பீடு தயாரிக்கப் பட்டு வேலை முடியும் தறுவாயில் உள்ளது.

கதர் பட்டு

*214 வினா—திரு. கே. எ. வகாப்: மாண்புமிகு உணவுத் துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) 1970-71, 1971-72-ல் கதர் வாரியத்தால் வாங்கப்பட்ட கோரா பட்டின் மதிப்பு என்ன?

(இ) அப்படி வாங்கப்பட்ட கோராப்பட்டின் தரத்தை பரிசீலிப்பவர் யார்?

(உ) கதர்ப்பட்டின் தரம் குறைந்திருப்பதாக அரசுக்கு புகார்கள் ஏதாவது வந்துள்ளனவா?

மாண்புமிகு திரு. மன்னை ப. நாராயணசாமி: (அ) தமிழ்நாடு கதர், கிராமத் தொழில் வாரியம் 1970-71-ம் ஆண்டில் ரூ. 29,94,000 மதிப்புள்ள கோராப்பட்டும், 1971-72-ம் ஆண்டில் ரூ. 21,41,073 மதிப்புள்ள கோராப்பட்டும் வாங்கியது.

(இ) வாரியத்தால் நியமிக்கப்பட்ட ஒரு கொள்முதல் குழு கோராப் பட்டின் தரத்தை பரிசீலிக்கிறது.

(உ) கதர்ப்பட்டின் தரம் குறைந்திருப்பதாக எந்தவித புகாரும் வரவில்லை.

1973 மார்ச் 3]

திரு. கே. எ. வகாப்: தலைவர் அவர்களே, இந்த கதர்பட்டு வாங்கு வதற்கான விற்பனைக் கழகத்திலே கதர்பட்டு நிபுணர்கள் யாராவது இருக் கிருர்களா? அவர்கள் அதை எந்த இடத்திலே வாங்கிஞர்கள்? அப்படி வாங்கியதிலே நஷ்டம் ஏற்பட்டிருக்கிறதா என்று அறியவிரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. மன்னை ப. நாராயணசாமி: தலைவர் அவர்களே, இதிலே கதர்பட்டு வாங்குவதற்கென்றே கதர்பட்டு சரிகை உற்பத்தி நிலைய கண்காணிப் பாளர் ஒருவர் இருக்கிருர். அவரும், சென்னை மண்டல துணை இயக்குநர் அவர்களும், தர்மபுரி மாவட்ட கதர் கிராமத் தொழில் அலுவலர் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து வாங்குகிருர்கள். கதர்பட்டு சரிகை பற்றி தெரிந்த அதிகாரியே அதில் இருக்கிருர்.

திரு. கே. கந்தசாமி: துணைத் தலைவர் அவர்களே, இப்பொழுது கவர்ன் மெண்ட் எஸ்டேட்டில் நடைபெறும் பொருட்காட்சியில், 60 பேர்களுக்கு வேலை கொடுக்கக் கூடிய, மினியேச்சர் மில் என்று சொல்லக் கூடிய அம்பர் சர்க்கா ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏறக்குறைய ரூ. 1½ லட்சம் செலவு ஏற்படுவதாக அறிகிறேன். அந்தத் தொழிலை மற்றக் கிராமங்களுக்கும் பரப்பு வதற்கு அரசு முயலுமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. மன்னை ப. நாராயணசாமி: தனிக் கேள்வி போடவும்.

திரு. அ. ஆறுமுகம்: தலைவர் அவர்களே, கதர் துணிகள் பழையதாகி விட்டால் அவற்றைக் குறைந்த விலைக்கு விற்க முடிகிறது. அதனால் அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்படும் என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. மன்னை ப. நாராயணசாமி: குறைந்த விலையில் விற்கப் பட்டாலும், நீண்ட நாட்களாக விற்கப்படாமலிருந்த பொருட்களை எப்படி யாவது விற்கவேண்டுமென்ற முறையில் எத்தனை ஆண்டுகள் என்று தரம் பிரித்து விற்கப்படுகிறது. ஆதலால், இப்படி வியாபாரம் செய்வதிலே கொஞ்சம் தேங்குவது இயற்கையாக இருக்கிற காரணத்தால், அவற்றை விற்பதிலே ஏற்படுகின்ற நஷ்டத்தை லாபத்திலே கழித்துக் கொள்வதுதான் பொருத்தம்.

திரு. ஆர். பொன்னப்ப நாடார்: கதர் பட்டுக்கு அதிகமாக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை இருக்கிறது. ஆதலால், அதன் விலையைச் சற்றுக் குறைப்பதற்கு அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ளுமா?

மாண்புமிகு திரு. மன்னை ப. நாராயணசாமி: கனம் உறுப்பினர் அவர்கள் அண்மையில் கதர்பட்டுப் புடவைகளையும், மற்றவைகளையும் வாங்கவில்லை யென்று கருதுகிறேன். இப்பொழுது 6 கெஜம் பட்டுப் புடவை சாதாரணமாக

மார்க்கெட்டிலே விற்கும் விலையைவிட ரூ. 40, ரூ. 50-க்குக் குறைவாக கதரிலே வாங்கினால் கிடைக்கிறது. நல்ல ரகமாகவும் இருக்கிறது. தயவு செய்து மாலையில் இந்த எக்சிபிஷனில் இதைப் பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

திரு. எஸ். வடிவேல்: கதர்பட்டு தொழில் லாபத்தில் நடக்கிறதா அல்லது நட்டத்தில் நடக்கிறதா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. மன்னை ப. நாராயணசாமி: கதர்பட்டு தொழிலால் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 10 லட்சத்திற்கு மேல், 3 ஆண்டுகளாக லாபம் வந்து கொண்டிருக்கிறது. நாம் கதர்பட்டு கொள்முதல் செய்கின்ற இடம் மைசூர். மைசூருக்குச் சென்றுதான் பட்டு வாங்க வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டிலே, இண்டஸ்ட்ரிஸ் டிபார்ட்மெண்டாலே உற்பத்தி விலையைக் குறைத்து, இதைக் தயார் செய்ய முடியாத காரணத்தால், இன்னும் அதிகம் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்காமல் இருக்கிறது. மைசூரிலே கொள்முதல் செய்தும்கூட, ஆண்டொன்றுக்கு ரூ. 10 லட்சத்திற்குக் குறையாமல் லாபம் கிடைக்கிறது.

திரு. வா. மை. அப்துல் ஜப்பார்: தலைவர் அவர்களே, மைசூரில் கொள் முதல் செய்வதாக அமைச்சர் அவர்கள் கூறினார்கள். எந்த சதவிகிதத்தில் நாம் வாங்குகிறோம்? நமது தமிழ் மாநிலத்திலே எந்த அளவு கொள்முதல் செய்கிறோம்? நமது தமிழ் மாநிலத்திலேயே தேவையான அளவு உற்பத்தியைப் பெருக்குவதற்கு வழிவகை உண்டா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. மன்னை ப. நாராயணசாமி: தமிழ் மாநிலத்திலே, ஓசூர், தாளவாடி என்ற இடத்திலே இந்தத் தொழிலுக்கு இண்டஸ்ட்ரிஸ் டிபார்ட் மெண்டிலே ஏற்பாடு செய்திருக்கிறார்கள். போதிய அளவு அவர்களால் சப்ளை செய்ய முடியவில்லை. அவர்கள் சொல்லும் விலை அதிகமாக இருக்கிறது. குறைந்த அளவில் உற்பத்தி செய்வதால் விலை அதிகமாக இருக்கிறது. ஆனால் தரம் நன்றாக இருக்கிறது. குற்றாலத்திலேகூட இதற்காக ஒரு நிலையத்தைத் துவக்கினார்கள். அதுவும் சரியாக இல்லாத காரணத்தால், அதைக் கைத் தறிக்குக் கொடுக்க உத்தேசித்திருக்கிறார்கள். முசுக்கொட்டை அல்லது மல்பரி என்ற செடி எங்கு விளைகிறதோ அங்குதான் பட்டுப்பூச்சிகள் உற்பத்தி செய்ய முடியும். அந்த இடத்தைத் தேர்ந்தெடுக்க யோசனை செய்யப்படுகிறது. அதை விரைவில் செய்ய முயற்சி எடுப்போம்.

1973 மார்ச் 2]

திரு. ஆர். பொன்னப்ப நாடார்: ஆந்திராவிலே தரமான பட்டுகள் எல்லாம் மலிவான விலையிலே கிடைப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதே மாதிரி நம்முடைய மாநிலத்திலே மலிவான விலையிலே அது கிடைப்பதற்கு வேண்டிய வழிவகைகளை நம்முடைய இலாகா மூலமாக அரசு செய்யுமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. மன்னை ப. நாராயணசாமி: ஆந்திராவில் எப்பொழுது இவ்வாறு செய்ய முயற்சித்தார்களோ அப்பொழுது நமது மாநிலத்திலே முயற்சிக்காமல் விட்டுவிட்டார்கள். ஆதலால், ஆந்திராவைப் போன்று குறைந்த விலையில் விற்கும் முயற்சியை இப்பொழுது நாம் எடுத்துக் கொண்டிருக் கிறோம்.

*215 வினா—திரு. பெ. சௌந்தரபாண்டியன்: மாண்புமிகு உணவுத் துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

1971-72-ல் எவ்வளவு ரூபாய் மதிப்புள்ள கதர் பட்டு உற்பத்தி செய்யப் பட்டது?

மாண்புமிகு திரு. மன்னை ப. நாராயணசாமி: 1971-72-ம் ஆண்டில் தமிழ் நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் ரூபாய் 64,99,047 மதிப்புள்ள கதர் பட்டு உற்பத்தி செய்துள்ளது.

திரு. கே. என். குமாரசாமி: துணைத் தலைவர் அவர்களே, இங்கே நாமே உற்பத்தி செய்வதற்கான முயற்சியை அரசாங்கம் எடுத்துக் கொள்ளுமென்று அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். கோவை மாவட்டத்திலே ஏராளமான விவசாயிகள் பட்டுநூல் பூச்சி வளர்ப்புக்கு ஏற்பாடுகள் செய்து, முசுக் கொட்டை தழைகளை விவசாயம் செய்கிறார்கள். அதற்கு அரசாங்கம் ஊக்கம் அளித்து அங்கு நூல் வாங்குகிற எம்போரியம் கொண்டுவர அரசு முயலுமா என அறியவிரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. மன்னை ப. நாராயணசாமி: முன்னமேயே அதைத்தான் சொன்னேன். ஒரு இண்டஸ்ட்ரி கொண்டுவர வேண்டுமென்றால், அதற்குத் தேவையான பட்டுப் பூச்சிக்கு இடம் வேண்டியிருக்கிறது. இப்பொழுதிருக்கிற இரண்டொரு இடங்கள் போதவில்லை யென்ற காரணத்தால், அதை அதிகமாக உற்பத்தி செய்ய, விரிவுபடுத்த முயற்சி செய்யப்படுகிறது என்று சொல்ல விரும்புகிறேன்.